

ஓசீனனிர் பபாந் க஢ாசசேலா டேபாந்நதேந்நுலி
மேல் மாகாண சமுத சேவைகள் திணைக்களம்
஢சநன஢ர் ஢ாசிக டீ஢ன ஈடிதீபநுடி
பொது உதவி மாதாந்த கொடுப்பனவு விண்ணப்பப்படிவம்

1. ஈடிதீ கர்ரதே கதீபூர்ன ன஢:-
விண்ணப்பதாரியின் முழுப்பெயர்:-
"ஈ" படி஢ி சீ஢ானயே டிபினடி :-
"அ" வதிவிடத்தின் முகவரி:-
"ஈ" விவான/ஈவிவான/஢ந்டு/ஈனனர்ன:-
"ஆ" விவாகமானவர்/விவாகமாகாதவர்/தாரமிழந்தவர்/கைவிடப்பட்டவர்:-
"ஔ" சீதீ/பூர்னனான:- "ஃ" னடுதீபந் ஈனடி:-
"இ" பெண்/ஆண் "ஔ" அடையாள அட்டை இலக்கம்:-
"ஃ" ஃபந் டினடி:-/...../..... "ஃ" னடி:-
"உ" பிறந்த திகதி:- "ன" வயது:-
2. படி஢ி஢ி சி஢ிதே ஢தே஢/டுனினடிதே/னு஢ி னடின/஢ாசிக னு஢ி ஃ:- னு஢ி
னெ஢ு டுனி/னாடுனி.
குடியிருப்பது னனது/உறவினரின்/வாடகை வீட்டில்/மாதாந்த வாடகை ரூபா
ஃ.வாடகை செலுத்தப்படுகின்றது/செலுத்தப்படுவதில்லை.
3. ஈ஢ர் ஔ஢ி஢ி னேனு பனடி஢ி஢ி கர்ரதே:-
உதவி கோருவதற்கான காரணத்தை விளக்கமாகக் குறிப்பிடவும்:-
.....
.....
4. சீ஢ா஢ி பூர்னனதே/னா஢ி஢ி஢ி ன஢ னா ன஢தே஢ி னபேன டுர்னதே ன஢ி, னடின னா டுனி஢ி஢ி:-
கணவன்/மணைவினின் பெயர் தங்களிடம் தங்கியுள்ள பிள்ளைகளின் பெயர்:- வயது மற்றும் உறவுமுறை?

ன஢ பெயர்	ஃபந் டினடி னே னாடுனி஢ி ன஢ி னடின பிறந்த திகதி அல்லது தேரியாவிட்டால் வயது	னன஢ உறவு முறை	சீதீ/பூர்ன ஆண்/பெண்	ஔ஢ி஢ி஢ி க஢ி னடின கர்ரதே? விண்ணப்பதாரியுடன் வாழ்கின்றாரா	பாடின/னான னி பாடசாலைக்கு செல்லும் செல்லாமலிருக்குமான	஢ாசிக ஈடிதீ மாதாந்த வருமானம்
1						
2						
3						
4						
5						
6						
7						

5. සමෘද්ධි ආධාර ලබන්නේද? එසේ නම් මාසික ආධාර මුදල රු.:-

சமுர்த்தி உதவி பெறுபவரா? அப்படியாயின் மாதாந்த உதவிப் பணம் ரூபா:-

(1) වෙනත් ආදායම් මාසිකව රු.

வேறு வருமானம் மாதாந்தம் ரூபா:-

මෙ ආධාර ලබා ගැනීමට කැමති තැපැල් කාර්යාලය:-

நீங்கள் உதவி பெறுவதற்கு விருப்பமுள்ள தபால் அலுவலகம்:-

ඉහත සඳහන් කරුණු මාගේ දැනීමේ හැටියට නිවැරදි බව සහතික කරන අතර, මහජනාධාර මාසික දීමනාවක් ලබා දෙන ලෙස කරුණාවෙන් ඉල්ලා සිටිමි.

மேற் கூறப்பட்டுள்ள விடயங்கள் எனது அறிவுக்கு எட்டியவரை சரியானவை என உறுதிப்படுத்துவதோடு, பொது உதவி மாதாந்தம் கொடுப்பனவை பெற்றுத்தருமாறு தயவாய் வேண்டுகின்றேன்.

.....
අත්සන හෝ මහපරාගිලි සලකුණ

கையொப்பம் அல்லது பெருவிரல் அடையாளம்

අරගිලි සලකුණ ගාම නිලධාරී සහතික කළ යුතුයි

பெருவிரல் அடையாளத்தை கிராம சேவையாளரினால்

உறுதிப்படுத்தப்படல் வேண்டும்

(பிரதேச கிராமசேவக அலுவலரினால் நிரப்புவதற்காக)

- “ஈ” கிராம உத்தியோகத்தர் பிரிவு:-

2. ඉල්ලුම්කරු/කාර්ය සඳහන් කරන අන්දමට මවිසින් සඳහන් කරන ලද තොරතුරු නිවැරදියි.

விண்ணப்பதாரர் குறிப்பிட்ட விதத்தில் என்னால் குறிப்படப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை.

සෞඛ්‍ය තත්වය (ශාරීරික දුබලතාවයන් වේ නම් ඒ ගැන සම්පූර්ණ විස්තරය ද ඔහුට / ඇයට යම් වැඩක යෙදිය හැකි නම් කවර ස්වභාවයේ වැඩක්ද යන්න පැහැදිලිව සඳහන් කරන්න)

சுகாதாரத்தன்மை (உடல் பலவீனமாய் இருப்பின் அது பற்றிய முழு விபரம் அவருக்கு / அவளுக்கு ஏதாவ வேலையில் ஈடுபட முடியுமாயின் எத்தகைய தக்கையான வேலை என்பதையும் தெளிவாகக் குறிப்பிடவும்):-

3. ග්‍රාම නිළධාරී වසමට මෑතකදී පැමිණි අයදුම්කරුවකු/අයදුම්කාරියක නම් කලින් පදිංචිව සිටී ග්‍රාම නිළධාරී වසම හා ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසය සඳහන් කරන්න. එහි පදිංචිව සිටියදී මහජනාධාර ලැබුයේ නම් ඒ පිළිබඳ විස්තර ද සඳහන් කරන්න.

கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு அண்மையில் வந்து குடியேறிய விண்ணப்பதாரர் / ஆயின் முன்பு வசித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளரின் பிரிவு என்பவற்றைக் குறிப்பிடவும், அங்கு வசித்த வந்தபோது பொது மக்களுக்கான கொடுப்பனவு ஏதும் பெற்றிருந்தால் அது தொடர்பான விபரங்களைக் குறிப்பிடவும் :-

4. ஸ்டீக்கர்ஷாஸ் (தே சட்டோ ஸ்பிஷாஸ் பிஹே ஈகி டபுலே கிஸலா ஹென்.)
வகைப்படுத்தல் (இதற்காகக் கடைசிக்கத்தில் அறிவுறுத்தல்களை வாசித்து பார்க்கவும்.)

5. (මහජනාධාර ලබා දීමට සදසු/නසදසු බව හේතු සහිතව පැහැදිලි කර නිර්දේශය ඉදිරිපත් කළ යුතුය.)

(பொது உதவி வழங்குவதற்கு தகுதியானவர் / தகுதியற்றவர் என போதிய ஆதாரங் களுடன் விளக்கி சிபாரிசை சமர்ப்பிக்க வேண்டும்.)

பெயர்:-
திகதி

ஹம் திஸ்தார்ஸே ஐன்ஃஃ
கிராம் உத்தியோகத்தரின் கையொப்பம்

(நில மூலம் கலம்)
(பாதி மூலம் கலம்)

“ආ” කොටස
“ඔ” පිරිඳ

பொச்சையிலிருந்து வந்தால் அது தவறானதாக இருக்கலாம் என்று கூறுகிறார். சமூக சேவை உத்தியோகத்தின் குறிப்பும் மற்றும் சிபாரிசு செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்

சிபாரிசு செய்யும் பணத் தொகை :-

[illegible]